



நிதி அறிக்கைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்திறன் குறிகாட்டிகள் / முக்கிய நிதித் தரவு			
பொருள்	30/06/2026 ல் முடிவற்ற காலப்பகுதிக்கானது		31/12/2025 ல் முடிவற்ற காலப்பகுதிக்கானது
	ஒழுங்குமுறை மூலதனம் (ரூபா மில்லியன்களில்)		
பொதுவான பங்குரிமை அடுக்கு	23,353	26,845	
அடுக்கு மூலதனம்	23,353	26,845	
மொத்த மூலதனம்	23,432	26,922	
ஒழுங்குமுறை மூலதன விகிதங்கள் (%)			
பொதுவான பங்குரிமை அடுக்கு மூலதன விகிதம்			
(குறைந்தபட்ச தேவை - 7.00%)	36%	43%	
அடுக்கு மூலதன விகிதம் (குறைந்தபட்ச தேவை - 8.50%)	36%	43%	
மொத்த மூலதன விகிதம் (குறைந்தபட்ச தேவை - 12.50%)	36%	43%	
உந்துசக்தி விகிதம் (குறைந்தபட்ச தேவை - 3%)	24%	27%	
பணப்புழக்கப் பாதுகாப்பு விகிதம் (குறைந்தபட்ச தேவை - 100%)			
ரூபா (%)	537%	921%	
அனைத்து நாணயங்கள் (%)	663%	644%	
தேயிற் நிலையான நிதிய விகிதம் (%) (குறைந்தபட்ச தேவை - 100%)	194%	177%	
சொத்துக்களின் தரம் (கடன் தரவரிக்கை) (%)			
மொத்தக் கடன்களில் (கட்டம் 3) மொத்தப் பெறுமதி இழந்த கடன்களின் விகிதம் (%)	0%	0%	
மொத்தக் கடன்களில் (கட்டம் 3) திரிபு பெறுமதி இழந்த கடன்களின் விகிதம் (%)	0%	0%	
(கட்டம் 3) கடன்களுக்கான பெறுமதி இழப்பு விகிதம்	0%	0%	
இலாபத்தன்மை (%)			
வட்டி எல்லை	6%	6%	
சொத்துக்களின் மீதான வருமானம் (வரிக்கு முந்திய)	4%	3%	
பங்குரிமை மீதான வருமானம்	5%	5%	
வருமான விகிதச் செலவு (%)	51%	55%	
உள்ளக சுற்றறிக்கைத் தகவல்கள்			
கடன் மதிப்பீடு (குழுவும் - முன்னுரிமையற்ற - சிறுவந்த பாதுகாப்பற்ற கடன்)			
மூலம் முதலீட்டாளர்கள் சேவை	Baa1	Baa1	
ஸ்டான்டர்ட் அன்ட் புரவ்ஸ்	BBB	BBB	
பீட்ச் மதிப்பீடுகள்	A-	A-	
ஊழியர்களின் எண்ணிக்கை	53	53	
கிளைகளின் எண்ணிக்கை	1	1	

தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்றிறன் குறிகாட்டிகள் / முக்கிய நிதித் தரவு		
பொருள்	டொபிங் வங்கி - குழுமம்	
	30/06/2026ல் முடிவுற்ற காலப்பகுதிக்கானது	31/12/2025ல் முடிவுற்ற காலப்பகுதிக்கானது
ஒழுங்குமுறை மூலதனம்		
பொதுவான பங்குரிமை அடுக்கு I	51,099	49,266
அடுக்கு I மூலதனம்	63,066	60,784
மொத்த மூலதனம்	69,873	67,834
ஒழுங்குமுறை மூலதன விகிதங்கள் (%)		
பொதுவான பங்குரிமை அடுக்கு I மூலதன விகிதம்	13.9%	14.2%
அடுக்கு I மூலதன விகிதம்	17.2%	17.5%
மொத்த மூலதன விகிதம்	19.0%	19.5%
உந்துசக்தி விகிதம் (%)	4.5%	4.6%
பணப்புழக்கப் பாதுகாப்பு விகிதம் (%)	140%	144%
தேதிய நிலையான நிதிய விகிதம் (%)	118%	119%
சொத்துக்களின் தரம் (கடன் தரவறிக்கை) (%)		
கடன் இழப்புகளுக்கான ஒதுக்கீடு (சராசரி கடன்களின் bps)	40.6	35.8
இலாபத்தன்மை (%)		
வட்டி எல்லை	1.6%	1.5%
சொத்துக்களின் மீதான வருமானம் (வரிக்கு முந்திய)	10.6%	9.3%
சராசரி பங்குதாரர்களின் பங்குக் மீதான வரிக்குப் பிந்திய வருமானம்	11.9%	10.3%
சராசரி உறுதியான பங்குதாரர்களின் பங்குரிமை மீதான வரிக்குப் பிந்திய வருமானம் செலவு - வருமான விகிதம் (%)	60.9%	64.4%
உள்ளக சுற்றறிக்கைத் தகவல்கள்		
கடன் மதிப்பீடு (குழுமம் - முன்னுரிமையற்ற - சிமோண்ட் பாதுகாப்பற்ற கடன்)		
மூலம் முதலீட்டாளர்கள் சேவை	Baa1	Baa1
ஸ்டான்டர்ட் அன்ட் புவர்ஸ்	BBB	BBB
பீட் மதிப்பீடுகள்	A-	A-
ஊழியர்களின் எண்ணிக்கை	89,742	89,879
கிளைகளின் எண்ணிக்கை	1,079	1,179

எடுத்து நிறுவன நிர்வாக நடைமுறைகள் பற்றிய விர்வான தகவல்களுக்கு, தயவுசெய்து
எடுத்து வசைத்தள்ளத்தைப் பார்வையிடவும்
https://investor-relations.db.com/files/documents/reports/Corporate-Governance-Statement-2024.pdf?language_id=1
நீங்கள் QR குறியீட்டை எடுக்கேன் செய்தவுடன் ஸ்கன் செய்து கொள்ளுங்கள்.

